

சுருக்கமான அறிக்கை

(பாராளுமன்றத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - பயன் செலவுப் பகுப்பாய்வு)

உலகெங்கும் சட்டவாக்க சபைகளின் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) அத்தியவசியமானதொரு கருவியாக ஆகியுள்ளது. அவை நவீனத்துவத்தில் வளர்ச்சியடைந்துள்ளதால், பாராளுமன்றத்தின் அதி முக்கியமான பொறுப்புகளான சட்டங்களை ஆக்குதல், நிறைவேற்றுத்துறையை மேற்பார்வை செய்தல் மற்றும் பிரச்சைகளுடன் தொடர்பாடல் ஆகியவற்றில் பாராளுமன்றங்களுக்கு உதவுவதற்கு அவசியமான நெகிழ்ச்சித்தன்மையை ICT பெற்றுள்ளது.

அண்மைய ஆண்டுகளில், பாராளுமன்றத்தின் பல பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் அந்நிறுவனத்தை நவீனமயப்படுத்துவதற்கும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதற்கு அது ஆரம்பித்துள்ளது. அரசாங்க நிறுவனங்களில் தகவல் மற்றும் தொடர்பாடல் உபாயத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்க முகவர்களுக்கு உதவி நல்குவதற்காக 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) பாராளுமன்றத்திற்கு உதவுவதற்கு முன்வந்தது. ICTA யின் அனுசரணையின் கீழ், நிறுவனத்தின் பல்வேறு தேவைகளுக்கு பொருந்தக்கூடியவாறு 11 ICT கருத்திட்டங்களை உள்ளடக்கிய e-Parliament கருத்திட்டத்தின் கீழ் ICT உபாயத்திட்டமொன்று வகுக்கப்பட்டது. இச்செயற்பாடுகளின் தொடர்ச்சியாக, UNDP சொல்லப்பட்ட உபாயத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இவ்வறிக்கை முக்கியமாக மூன்று குறிக்கோள்கள் தொடர்பாகக் கவனம் செலுத்துகிறது.

- முக்கிய பாராளுமன்ற மற்றும் நிர்வாகத் தொழிற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்றத்தின் குறைபாடுகளை இனங்காணல்.
- நிறுவனத்திற்கு இசைவான பொருத்தமான மேம்பாடுகளை முன்மொழிதல்.
- பாராளுமன்றத்தின் எதிர்பார்த்த குறிக்கோள்களை அடையும் நோக்குடன் பொருத்தமான அணுகுமுறைகளை மதிப்பிட்டு மிகச்சிறந்த அணுகுமுறையை விரிந்துரைத்தல்.

பிரச்சினைகளை இனங்காணல்

பயனுறுதியின்மை மற்றும் வினைத்திறனின்மை ஆகியனவே கவனத்திற்குரியனவையாக இருந்த போதலும், அடைந்துகொள்ளும் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வள நுகர்வு ஆகியனவும் பிரதான பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. வெளி மற்றும் உள்ளக அமைப்புக்களுடனான கூட்டுச் செயற்பாட்டுப் பிரச்சினைகளையும் தொடர்பாடல் பிரச்சினைகளையும் மிகைத்தரவு மற்றும் செயன்முறைகளையும் பெற்றுக்கொள்வதிலுள்ள பிரச்சினைகளையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இவற்றில் சில தவறுகள் ஏற்படக்கூடிய தன்மையினையும் தரவுகளை இழப்பதற்கான அபாயநேர்வினையும் அறிமுகப்படுத்துகின்றன. மேலும், தற்போதைய சூழமைவானது; தகவலினை மீளப்பெறுவதற்கும் தேடுவதற்கும் எதிர்வுறுவதற்கும் போக்குகளை அல்லது பாணியைப் பற்றி எதிர்வு கூறுவதற்கும் உகந்ததாக இல்லாத அதேவேளை, தகவலானது சம்பந்தப்பட்ட பங்கீடுபாட்டாளர்களுக்கு உரிய நேரத்தில் பரப்பப்படுவதுமில்லை.

உத்தேச செயன்முறை மேம்பாடுகளும் நன்மைகளும்

ICT யினைப் பிரயோகிப்பது, பாராளுமன்றம் செயற்படும் முறையில் அளவு மற்றும் பண்புசார் மேம்பாட்டிற்கு இட்டுச் செல்வதற்கும் தகவல் மற்றும் சேவைகளை அடைந்து கொள்வதற்கான மேம்பட்ட வாய்ப்பிற்கு வகை செய்தல், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயுமான பணிகளில் நேரடி விளைவினை ஏற்படுத்துதல். இதற்கமைய, உரிய முறையினை ICT யின் ஒன்று சேரலானது மீண்டெழும் செலவினத்தைக் குறைக்கக்கூடியதாக இருப்பதுடன் சேவையின் தரத்தினையும் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும்.

இந்த நோக்கத்திற்கமைய, ஆரம்பச் செலவினை உள்நிலை ஆற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு முதலீடாகவே பாராளுமன்றம் நோக்க வேண்டும். ஒரு நவீன பாராளுமன்றத்தினை நோக்கிச் செல்கையில் முதலீடு என்பது, சிக்கலான ஆவணங்களைத் தயாரித்துப் பேணுவது, நிகழ் நேரத்தில் பூரண அவையில் நடைபெறும் சட்டவாக்க

நடவடிக்கைகளைப் பதிவு செய்து வெளியிடுவது மற்றும் பாராளுமன்றத்திற்கும் அதன் பங்கீடுபாட்டாளர்களுக்கும் இடையில் அதிகரித்த தொடர்பாடல் நடைபெற ஏதுவாதல் போன்ற இன்றியமையாத பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான நிறுவனத்தின் தயார் நிலையினையே குறிக்கின்றது.

பின்வருவன, ICT யின் பாவனை அதன் பங்கீடுபாட்டாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நன்மைகளில் சிலவாகும்:-

பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைய அகத்தினூடாக, பாராளுமன்ற மற்றும் குழு நடவடிக்கைகள் மீதான இரகசியத் தகவல்களைக் கொண்டுள்ள இலத்திரனியல் தரவுக் களஞ்சியங்களையும் எங்கிருந்தும் எவ்வேளையிலும் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு மேலாக அவர்கள் தம் தேர்தல் தொகுதியில் சேவையாற்றிக் கொண்டே பாராளுமன்றத்திற்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்; தமது வசதிக் கேற்ப கணினியைப் பாவித்து சட்டவாக்கத் தொழிற்பாடுகளிலும் அரசியல் அமைப்பு அலுவல்களிலும் பங்குபற்றலாம். மின் அஞ்சல், கலந்துரையாடல் குழுக்கள் இற்றைப்படுத்தப்படும் இணையத்தளங்கள் ஊடாக பொது மக்களுடனும் ஏனைய நிறுவனங்களுடனும் அவர்கள் தொடர்பாடல் செய்யலாம்.

பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் செயலகத்துடன் இலத்திரனியல் முறையில் இணையத்துறையூடாக தொடர்பாடல் செய்யலாம். இதன் மூலம் தமது பிரதிநிதிகள் மீதான பொதுமக்கள் நம்பிக்கையும் நிறுவனத்தின் நற்பெயரும் மேம்படும். பாராளுமன்ற இணையத்துறையானது ஹன்சாட், நிறைவேற்றப்படவேண்டிய சட்டமூலங்கள், பாராளுமன்றச் சட்டங்கள், பாராளுமன்றச் சட்டங்களுக்கான திருத்தங்கள், குழு அறிக்கைகள், வருடாந்த அறிக்கைகள் போன்றவற்றை அவர்கள் வசதியான முறையில் அணுகியறிய வழியேற்படுத்தித் தருகிறது.

செயலகத்திலுள்ள அனைத்து அலுவலகங்களும் நிர்வாக அலகுகளும், நவீன உயர்தர தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் தொடர்பாடல் வலைப்பின்னல் ஊடாக ஒன்றிணைக்கப்படலாம். செயன்முறையை ஒருங்கிணைத்து, நேர்மைத் தன்மையையும் செயற்திறனையும் இடையீடற்ற முறையில் தொழிற்பாட்டு எல்லைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தின் பயனுறுதியையும் உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் வேலை ஒட்ட முகாமைத்துவ முறைமையினால் எல்லாத்திணைக்களங்களுக்கும் உறுதுணை புரிய முடியும். இதைவிட, ஏனைய நிறுவனம் சார் தொழிற்பாடுகளையும் வெகுவாக முன்னேற்ற முடிவதுடன் உரிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினூடாக வளங்களையும் வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்ய முடியும்.

விதப்புரைகள்

பாராளுமன்றத்தின் விழுமியங்கள் மற்றும் இலக்குகளுக்கு ஆதரவளிக்க தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்யக் கூடியவைகளுக்கும் அல்லது செய்யப்பட்டுள்ளவைகளுக்கும் இடையே கணிசமானதொரு இடைவெளி உள்ளமையை இவ் ஆய்வுகளின் முடிவுகள் சான்றுப்படுத்தியுள்ளது.

இச்சூழமைவில், இந்நிறுவனம் முதலாவதாக தன்னிடமுள்ள குறைபாடுகளைக்களைய வேண்டும். இதற்காக வெளியிலிருந்து கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்நோக்கத்திற்காக தற்போதைய வலுக்குன்றிய நிலையிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் கொண்ட பாராளுமன்றம் எனும் தனது அடுத்த மட்டத்திற்கு மாற்றமடைவதற்கான ஆற்றலை விருத்தி செய்து கொள்வதற்காக, நன்கொடையாளர்கள், சர்வதேச அமைப்புகள், குறிப்பாக ஏனைய பாராளுமன்றங்கள் ஆகியவற்றிடமிருந்து பாராளுமன்றம் உதவியை நாடலாம்.

எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்காக பாராளுமன்றம் பின்பற்றக்கூடிய மூன்று விதமான தெரிவுகள் பற்றி இவ்வறிக்கை விளக்குகிறது. இவற்றுள் மூன்றாவது அணுகுமுறையான 'உக்தி சார்ந்த அணுகுமுறை' இந்நிறுவனம் தனது எதிர்பார்த்த நன்மைகளை அடைவதற்கு நிச்சயம் இட்டுச் செல்லும். முதலீட்டுடன் ஒப்பிடுகையில் பல்வேறு விதமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இது துணைபுரிகிறது. இருப்பினும் இது தொடர்பில் ஏற்படுகின்ற ஆரம்பச் செலவை, தனது உள்ளார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்வதற்காக மேற்கொண்ட ஒரு முதலீடாகவே பாராளுமன்றம் கருதவேண்டும். மேலும் பாராளுமன்றத்தின் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அடைவதற்காக, வலுவான மேம்பாடு அவசியப்படுகின்ற நான்கு கண்ணோட்டங்களை உள்ளடக்கியதாக இவ்வணுகுமுறை காணப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் நிறுவன ரீதியான நோக்கங்களை அடைவதற்கும், நிறுவனத்தின், பாராளுமன்றம் மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு நேரடியாக துணைபுரியக் கூடிய தொழில்நுட்பக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும், விதந்துரைக்கப்பட்ட அணுகுமுறைகளுக்கு சார்பாக பிரதான பங்குதாரர்களுக்கு மத்தியில் பொதுவானதொரு தொலைநோக்கு இருக்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை நிறுவனம் அடைவதற்கு இவ்வணுகுமுறை துணைபுரிகின்றது. மேலும், தற்கால பாராளுமன்றமொன்றின் அவசியமான அம்சங்களான பல கண்கூடான மற்றும் கண்கூடற்ற நன்மைகளை வழங்கக்கூடிய வல்லமை பொருந்தியதாகவும் இது காணப்படுகின்றது.